

ذَكَرَ امِيرِي مَكَّةَ وَكَانَتْ اِمَارَةً مَكَّةَ فِي عَهْدِ دَخُولِي اليهَا
 لِلشَّرِيفَيْنِ الْاَجَلَيْنِ الْاَخَوَيْنِ اَسَدِ الدِّينِ رَمِيثَةَ وَسَيْفِ الدِّينِ
 عَطِيْفَةَ ابْنِي الْاَمِيرِ اَبِي نَمِي بْنِ اَبِي سَعْدِ بْنِ عَلِي بْنِ قُتَادَةَ
 الْحُسَيْنِيِّينَ وَرَمِيثَةَ اَكْبَرَهَا سِنًا وَلَاكِنَّهَ كَانَ يَقْدَمُ اِسْمَ عَطِيْفَةَ فِي
 الدِّعَاءِ لَهَ بِمَكَّةَ لِعَدْلِهِ وَلِرَمِيثَةَ مِنَ الْاَوْلَادِ اَحْمَدُ وَعَجْلَانُ وَهُوَ
 اَمِيرُ مَكَّةَ فِي هَذَا الْعَهْدِ وَتَقِيَّةٌ ⁽¹⁾ وَسُنْدُ وَاُمُّ قَاسِمٍ وَلِعَطِيْفَةَ مِنَ
 الْاَوْلَادِ مُحَمَّدٌ وَمُبَارَكٌ وَمَسْعُودٌ وَدَارُ عَطِيْفَةَ عَنْ يَمِينِ الْمَرْوَةِ
 وَدَارُ اَخِيهِ رَمِيثَةَ بِرِبَاطِ الشَّرَابِي عِنْدَ بَابِ بَنِي شَيْبَةَ وَتَضْرِبُ
 الطَّبُولَ عَلٰى بَابِ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عِنْدَ صَلَاةِ الْمَغْرِبِ مِنْ كُلِّ يَوْمٍ ،
 ذَكَرَ اَهْلُ مَكَّةَ وَفَضَائِلُهُمْ وَلاَهْلُ مَكَّةَ الْاَفْعَالَ الْجَمِيْلَةَ

DES DEUX ÉMIRS DE LA MECQUE.

La dignité d'émir de la Mecque, au temps de mon entrée dans cette ville, était possédée par les deux illustres chérifs et frères Açad eddîn Romaïthah et Seïf eddîn Athîfah, tous les deux fils de l'émir Abou Némy, fils d'Abou Sa'd, fils d'Aly, fils de Kotâdah, les haçanites. Romaïthah était l'aîné; mais il faisait précéder le nom d'Athîfah dans les prières qu'on faisait pour lui à la Mecque, à cause de sa justice. Les enfants de Romaïthah étaient Ahmed, Adjlân (celui-ci est maintenant émir de la Mecque), Takiyah, Sanad et Oumm Kâcim. Ceux d'Athîfah étaient Mohammed, Mobârek et Maç'oûd. L'hôtel d'Athîfah est à droite de Marouah, et celui de son frère Romaïthah, dans le couvent d'Achchérâby, près de la porte des Benou Chaybah. On bat les tambours tous les jours à la porte des deux émirs, lors de la prière du coucher du soleil.

DES HABITANTS DE LA MECQUE ET DE LEURS MÉRITES.

Les gens de la Mecque se distinguent par de belles ac-